

ARANTHANGI MUNICIPALITY

The Revised Estimate for the 2010-2011 and Budget Estimate for the year 2011--2012 of Aranthangi Municipality has been received from the Commissioner, the Budget proposals have been approved by Aranthangi Municipal Council in its Resolution No. 230 Dt.25.02.2011

The General Review of Budget for the year 2010-2011 is as follows
The Main income under tax items is also follows

(Rs.in thousand)

	Items	2010-2011 R.E	2011-2012 B.E
1.	Property tax	6757.00	6969.00
2.	Profession Tax	2068.00	2500.00

The income by other departments in projected in the Budge as follows

(Rs.in thousand)

	Items	2010-2011 R.E	2011-2012 B.E
A	Entertainment tax	124.00	200.00
B	Surcharge on Stamp duty	3868.00	4500.00
C	Magisterial fines	-	-
D	Devolution Fund (SFC)	18958.00	22500.00
E	Interest from Banks	358.00	400.00

The Income from the Non-tax items is projected in the Budget as follows:-(Rs.in thousand)

	Items	2010-2011 RE	2011-2012 B.E
1.	Markets	206.00	217.00
2.	D&O P.F.A	271.00	327.00
3.	Bus stand fees	377.00	400.00
4.	Bunks and Stalls	72.00	75.00
5.	Pay & use latrines	462.00	494.00
6.	Development charges	80.00	150.00
7.	Others	248.00	300.00

In the Year 2010-2011 a sum of Rs.45825.00 thousands I sexpected as income in Revenue Fund account, and a sum of Rs. 55875.00 thousands in expected as income in the Budget year (2011-2012).

Necessary provisions have been made by Commissioner towards leave salary contribution, Staff pay, D.A., Pension, Stationery, Election & Telephone, Electric charges, uniforms stamps, legal fees, etc.,

For these items, a sum of Rs.22792.00 thousand have also been provide in the Budget year.

For the maintenance for roads, culverts a sum of Rs.2535.00 thousands provided in the Revised Estimates and a sum of Rs.3030.00 thousand has been provided for capital works in the Budget Estimate for 2011-2012.

Loans:-

The Following amounts are provided for the repayment of loans and interest as detailed below.(Rs.in thousand)

	Items	2010-11 RE	2011-2012 B.E
1	Government Loans	--	--
2	TNUDP	751.00	751.00
3	IDSMT	2500.00	3500.00
4	IUDP (TNUFISL)	172.00	200.00
5	Others (TUFIDCO)	--	--
6	Interest on Loans	--	--

A sum of Rs.200.00 thousands has been provided for the payment of Library cess and Audit fees in the Revised Estimate as Rs.350.00 in the Budget Estimates respectively.

DEPOSITS:-

A sum of Rs.4681.00 thousands and Rs.5300.00 thousands have been taken as receipts for R.E and B.E respectively Rs.845.00 thousands and Rs.1850.00 thousands has been shown as expenditure in the R.E & B.E. respectively.

ADVANCES:-

A sum of Rs.264.00 thousands and Rs.310.00 thousands have been taken as receipts for R.E and B.E respectively Rs.302.00 thousands and Rs.450.00 thousands has been shown as expenditure in the R.E & B.E respectively.

The Budget 2010-2011 is closed with Deficit for Rs.4750.00

The Municipal Commissioner is instructed to improve the income or minimize the expenditure.

Water supply fund Account:-

(Rs.in thousand)

	Items	2010-2011 RE	2011-2012 B.E
1	Tap rate/Meter rate (Water charges)	3232.00	4102.00
2	Water Tax	3378.00	3484.00
3	Others	85.00	100.00
4	Interest from Banks	49.00	60.00
5	Deposits for New houses	151.00	350.00

Necessary provisions have been made for the following main expenditure

(Rs.in thousand)

	Items	2010-2011 RE	2011-2012 B.E
1	Staff salary & Deposit	2932.00	3560.00
2	Loan repayment	--	--
3	Depreciations	400.00	500.00
4	Electricity consumption	3575.00	4000.00
5	Repairs	1145.00	2020.00

The R.E and B.E are closed as deficit of Rs.-1991.00 & -2424.00

Elementary Education Fund Account

The Following items are expected as income

(Rs.in thousand)

	Items	2010-2011 RE	2011-2012 B.E
1	Education Tax	2111.00	2178.00
2	Interest	65.00	70.00
3	Others	--	--

Necessary Provision has been made for building rent, Repairs of School and for repayment of S.P.F to Municipal School teachers.

Under expenditure a sum of Rs.600.00 thousand and a sum of Rs.650.00 thousands have been provided for R.E and B.E respectively.

The Budget is closed with surplus of Rs.1581.00 thousands and Rs.1603.00 thousand for R.E and B.E respectively.

Budget at a glance:-

Revenue fund:-

(Rs.in thousand)

	Items	2010-2011 RE	2011-2012 B.E
1	Income	45825.00	55875.00
2	Expenditure	50575.00	61000.00
3	Closing Balance	-4750.00	-5125.00

Water supply fund

(Rs.in thousand)

	Items	2010-2011 RE	2010-2011 B.E
1	Income	7285.00	8576.00
2	Expenditure	9276.00	11000.00
3	Closing Balance	-1991.00	-2424.00

Elementary Education fund

(Rs.in thousand)

	Items	2010-2011 RE	2010-2011 B.E
1	Income	2181.00	2253.00
2	Expenditure	600.00	650.00
3	Closing Balance	+1581.00	+1603.00

The expenditure should be minimized and all efforts should be taken to collect the tax and non-tax fully as anticipated in the Budget

அறந்தாங்கி நகராட்சி

2010-2011 -ம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு மதிப்பீடு மற்றும் 2011-2012 ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவு திட்ட மதிப்பீட்டறிக்கை.

இந்நகராட்சிக்கான 2010-2011ம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு மதிப்பீடும், 2011-2012 ம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவு திட்ட மதிப்பீடும், நகராட்சிக்கு நேரிடையாக கிடைக்கப்பெறும் வரவினங்களான சொத்துவரி, தொழில் வரி, குத்தகை இனங்கள், குடிநீர் கட்டணம் மற்றும் இதர உரிமையாணைக் கட்டணங்களின்கேட்பு மற்றும் வசூல் ஆகியவற்றினைக் கணக்கில் கொண்டும், மற்றும் இதர துறையினர் மூலம் வசூலித்து நகராட்சிக்கு பகிர்ந்து அளிக்கப்படும் கேளிக்கை வரி, முத்திரைத்தாள் கட்டண உபரி வரி, மாநில நிதி ஆணைய ஒதுக்கீடு தொகை, ஆகியவற்றை கணக்கில் கொண்டும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரவுகளின் அடிப்படையில் வரும் நிதி ஆண்டிற்கான நிர்வாக செலவுகளுக்காகவும் இதர அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காகவும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது.

வருவாய் நிதி வரவினம்

கணக்கு எண்.1001,1002,1003 (சொத்து வரி):-

புதிய கணக்கு முறையில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி, இந்நகரில் அமைந்துள்ள கட்டிடங்கள், காலிமனைகள் ஆகியவற்றிற்கு விதிக்கப்படும் சொத்துவரி விதிப்பின் மூலம் 2010-2011 ஆம் ஆண்டிற்கான மொத்தக்கேட்புத் தொகையை திருத்திய மதிப்பீட்டிலும், புதிய வரி விதிப்புகளின் மூலம் 10 சதவீதம் வரி அதிகரிக்கும் என எதிர்பார்த்து 2011-12ஆம் ஆண்டிற்கான கேட்புத் தொகை வரவு செலவு மதிப்பீட்டிலும் கீழ்க்கண்ட விவரப்படி வரவு எடுக்கப்பட்டுள்ளது.

கணக்கு எண்	2010-2011	2011-2012
	ரூ.	ரூ.
1001-பொது காரியங்களுக்கானவரி	67,57,274	69,69,600
1002- குடிநீர் வரி	33,78,637	34,84,800
1003- கல்வி வரி	21,11,648	21,78,000

கணக்கு எண்.1006 (தொழில் வரி):-

இத்தலைப்பின் கீழ் 2010-2011ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.20,68,769/- வரவாகவும், 2010-11ம்ஆண்டில் உத்தேச வரவு செலவு திட்டத்தில் ரூ.25,00,000/-வரவாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கணக்கு எண்.1008,1009 காலிமனை வரி :-

இத்தலைப்பின் கீழ் 2010-2011ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.2,47,507/-ம் மற்றும் 2011-2012ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.2,75,000/-ம் வரவாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கணக்கு எண் 1017(தொழில் உரிமக் கட்டணம்) மற்றும் கணக்கு எண்.1018 (உணவுக்கலப்பட தடுப்பு உரிமக் கட்டணம்)

இத்தலைப்பின் கீழ் 2010-2011ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்திலும் மற்றும் 2011-2012ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்திலும் மேற்படி உரிமையாணைக் கட்டணங்கள் கீழ்க்கண்டவிபரப்படி வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.

வ. எண்	தலைப்பு	2010-2011	2011-12
1.	1017- தொழில் உரிமக் கட்டணம்	ரூ.2,48,175	ரூ3,00,000
2.	1018-உணவுக்கலப்பட தடுப்பு உரிமக் கட்டணம்	ரூ.23,812	ரூ.27,000

கணக்கு எண் 1019 (கட்டிட உரிமையாணைக் கட்டணம்):- 1020 ஆக்கிரமிப்பு கட்டணம் மற்றும் கணக்கு எண்.1031 (அபிவிருத்திக் கட்டணம்)

2010-2011 ஆண்டில் ஜனவரி-2011 வரை கிடைக்கப் பெற்றுள்ள வருவாய் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டும், அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதால் வசூல் செய்யப்பட வேண்டிய மனைப்பிரிவு வரன்முறைக் கட்டணம், அபிவிருத்தி கட்டணம், அனுமதியில்லா மனைப்பிரிவுகளுக்காக அபிவிருத்திக் கட்டணம் ஆக்கிரமிப்புக் கட்டணம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் கீழ்க்கண்ட விபரப்படி வருவாய் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

வ. எண்	தலைப்பு	2010-2011	2011-12
1.	1019-கட்டிட உரிமையாணைக் கட்டணம்	ரூ.5,50,000	ரூ.6,00,000
2.	1031-அபிவிருத்திக் கட்டணம்	ரூ.80,000	ரூ.1,50,000

கீழ்க்கண்ட இனங்களுக்கான ஆண்டு உரிம இனங்களுக்கும் ஆண்டு உரிம தொகை மற்றும் கட்டிடங்களுக்கான வாடகைத் தொகை ஆகியவை 100% சதவீதம் 2010-2011ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்திலும், 2011-2012 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்திலும் வரவு எடுக்கப்பட்டுள்ளது.

வ. எண்	தலைப்பு	2010-11 ரூ.	2011-12 ரூ.
1.	1022-நாளங்காடி கட்டணம்	2,06,850	2,17,193
2.	1023-வாரச்சந்தைக் கட்டணம்	-	-
3.	1026-பேரூந்து நிலையக் நுழைவு கட்டணம்	4,00,911	3,77,055
4.	1027-ஆட்டுத் தொட்டிக் கட்டணம்	54,075	56,779
5.	1028-வாடகை சைக்கிள் நிறுத்துமிடம்	2,30,535	2,43,101
6.	1032-மீன் பிடி உரிமக் கட்டணம்	-	-
8.	1033-வாய்க்கால் நிலக்குத்தகை	-	-
9.	1036-வணிக வளாக வாடகை	-	-
10.	1038- கட்டிட வாடகை	25,68,176	28,78,176
11.	1039-கட்டணக்கழிவறை	4,62,632	4,94,197
12.	1040-தங்கும் விடுதி	76,650	80,482
13.	1042-மர மகசூல்	-	-
14.	1063-புல் விற்பனை	-	-
15.	1077-பெட்டிக்கடைகள்	-	-
16.	1079-சாலையோரக் கடைகள் வசூல்	2,84,025	2,98,226

கீழ்க்கண்ட தலைப்புகளில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள வருவாயின் அடிப்படையில் 2010-2011ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்திலும், 2011-2012 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்திலும் வரவு எடுக்கப்பட்டுள்ளது.

வ. எண்	தலைப்பு	2010-11 ரூ.	2011-12 ரூ.
1.	1029- நிலஅளவைக்கட்டணம்	-	-
2.	1041-வெட்டப்பட்ட சாலைகள் சீரமைப்புக் கட்டணம்	-	-
3.	1044-இதர கட்டணங்கள்	3,58,178	5,00,000
4.	1045-இதர வருவாய்	2,48,176	3,00,000
5.	1054-நகல்கள் வழங்கு கட்டணம்	75,000	1,00,000
6.	1066-பல்வகைப் பிடித்தங்கள்	-	-
7.	1075-ஆதாயப்பங்கு	2,000	5,000
8.	1059-சேவைக்கட்டணம்	3,00,000	3,50,000

கீழ்க்கண்டுள்ள தலைப்புகளில் நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்களின் அறிவுரைகளின்படியும் மற்றும் பத்திரம் பதிவாளர் அவர்களின் கடிதத்தின்படியும் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தொகையைக் கணக்கில் கொண்டு 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்திலும், 2011-2012 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்திலும் வரவு எடுக்கப்பட்டுள்ளது.

வ. எண்	தலைப்பு	2010-11 ரூ.	2011-12 ரூ.
1.	1046-முத்திரைத்தாள் கட்டண மிகுவரி	38,68,826	45,00,000
2.	1047-கேளிக்கை வரி	1,24,842	2,00,000
3.	1053-பகிர்ந்தளிக்கப்படும் நிதி	1,89,58,584	2,25,00,000

கணக்கு எண்.1068: (வங்கி வட்டி)

இத்தலைப்பின் கீழ் இவ்வாண்டில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள வருவாயைக் கணக்கில் கொண்டு 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.3,58,186/-ம், 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.4,00,000/-ம் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கு எண்.1069: (திட்டப்பணிகள் மீதான நிர்வாகச் செலவு)

2010-11ஆம் ஆண்டிலும், 2011-12ஆம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள திட்டப்பணிகளில் இருந்து வழங்கப்படும் மறைமுக வரவாகி 11 சதவீதம் நிர்வாகச் செலவு கணக்கிடப்பட்டு 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.25,00,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.30,00,000/- ம் வரவாக எடுக்கப்பட்டுள்ளது.

வருவாய் நிதி செலவினங்கள்

கணக்கு எண். 2001-2010 (சம்பளம் மற்றும் படிகள்):-

நகராட்சியில் பணிபுரியும் அனைத்துப் பிரிவு (குடிநீர் பிரிவு நீங்கலாக) பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி, வாகனப்படி, சலவைப்படி மற்றும் இதர படிகள் ஆகியவற்றிற்கும், ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெறுவோர் விடுப்பை காசாக்கிக் கொள்ளுதல், விடுப்பை ஒப்படைப்பு செய்தல் ஆகியவற்றிற்கும், பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தினை கருத்தில் கொண்டு 2010-2011 ம் ஆண்டில்திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.2,27,92,928/-ம் மற்றும் 2011-2012ம் ஆண்டில் உத்தேச வரவு-செலவு திட்டத்தில் ரூ.2,75,00,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகராட்சிப் பணியாளர்களுக்கு பயணப்படி, சீருடைகள் வழங்குவதற்காக கீழ்க்கண்ட விவரப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வ. எண்.	தலைப்பு	2010-11 ரூ.	2011-12 ரூ.
1	2011-கருணைத் தொகை	3,90,750	5,50,000
2	2012-பயணப்படி	1,29,818	3,00,000
3.	2014-சீருடைகள்	41,140	75,000

கணக்கு எண்.2015 (தொலைபேசிக் கட்டணம்):-

நிதியாண்டில் இத்தலைப்பின் கீழ் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தொலைபேசிக் கட்டணத்தைக் கருத்தில் கொண்டு 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.80,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.90,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண்.2016 (இலகு வாகன பராமரிப்பு):-

நகராட்சி ஈப்பு மற்றும் பொது சுகாதாரப்பிரிவு மினி லாரிகளுக்கு டீசல் செலவு பழுது நீக்கசெலவு, சாலைவரி, இன்சூரன்ஸ் பிரிமியம் போன்றவற்றிற்காக நடப்பு ஆண்டில் ஏற்பட்டுள்ள செலவைக் கருத்தில்கொண்டு 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ11,95,500/-ம், 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ12,00,000/- ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண்.2017 (வழக்குச் செலவு):-

நடப்பு ஆண்டில் ஏற்பட்டுள்ள செலவின் அடிப்படையில் 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.25,000/-ம், 2011-2012 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.50,000/-ம் இத்தலைப்பின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண்.2018 (எழுது பொருட்கள் மற்றும் அச்சடித்தல்):-

புதிய கணக்கு முறைக்குத் தேவையான படிவங்கள், பதிவேடுகள் வாங்கியமைக்காகவும், பிறப்பு, இறப்பு தொடர்பான படிவங்களும், வீடுகள் கணக்கெடுப்பு, சொத்து வரி கேட்பு அறிக்கைகள் மற்றும் அலுவலக உபயோகத்திற்கு தேவையான இதர படிவங்களும் அச்சிட்டுப் பெற்றமைக்காகவும் அலுவலகத்திற்குத் தேவையான எழுது பொருட்கள் வாங்கியமைக்காகவும் 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ98,450/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ1,50,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண்.2019: (விளம்பரச் செலவு):-

நகர்மன்றத்தின் ஆண்டு சாதனை விவரங்கள், குத்தகை ஏல அறிக்கைகள், ஒப்பந்தப்புள்ளி அறிக்கைகள் ஆகியவற்றை விளம்பரம் செய்த வகையில் இவ்வாண்டில் இதுவரை ஏற்பட்டுள்ள செலவுகளின் அடிப்படையில் 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.2,00,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.3,00,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண்.2020 (இதர செலவினங்கள்)

புதிய கணக்குமுறையின் செலவுக் கணக்குக் குறியீட்டு எண்களில் கொண்டு வரப்படாத செலவினங்களும், இத்தலைப்பின் கீழ் கொண்டு வரப்படுவதால் 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.5,00,000/-ம், 2011-2012 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.6,00,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண்.2026 (கணினி பராமரிப்புச் செலவு):-

இந்நகராட்சியில் இயங்கிவரும் அதிக அளவிலான கணிப்பொறிகள், கணிப்பொறிகள் தொடர்பான சாதனங்கள், ஜெராக்ஸ் இயந்திரம், அச்ச இயந்திரம் ஆகியவற்றை நல்ல முறையில் இயங்கச் செய்து பராமரிக்கத் தேவையான உதிரி பாகங்கள் வாங்குவதற்காகவும், துணைச்

சாதனங்கள் வாங்குவதற்காகவும் பேப்பர் முதலானவை வாங்குவதற்காகவும், பழுது நீக்கச் செலவுக்காகவும் 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.70,000/-ம், 2011-2012 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.4,00,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண்:-2022, 2023(ஐய்யப்பாட்டுவரவு மற்றும் தள்ளுப்படி

இத்தலைப்பின் கீழ் இந்நகராட்சிக்கு வரவேண்டிய வரவுகளான சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் பல்வகை கேட்பு ஆகியவற்றை காலங்கடந்த சந்தேகங்களுக்குரிய வரவாக பாவித்து. மேற்கண்ட இனங்களுக்கு தள்ளுப்படிக்காக 2010-2011 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் முறையே ரூ.3,00,000/-ம் மற்றும் 4,00,000/-ம் ஆகவும், 2011-2012 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் 3,00,000/- மற்றும் 4,00,000/-ம் ஆகவும் புதிய கணக்குகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கணக்கு எண்.2029 (கடன்களின் மீதான வட்டி):-

அரசு மற்றும் இதர நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன் மற்றும் வட்டிக்காக ஒதுக்கீடு செய்வதற்கு 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் செலுத்தப்பட வேண்டிய வட்டித் தொகைக்காக ரூ.30,00,000/-ம், 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் செலுத்தப்பட வேண்டிய வட்டித் தொகைக்காக ரூ.35,00,000/-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கணக்கு எண்.2034 (சிறப்பு சேமநலநிதி பங்குத் தொகை):-

ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட மற்றும் ஓய்வுபெற உள்ள பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்பு சேமநலநிதி பங்குத் தொகைக்காக 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.55,000/-ம், 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.60,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண்.2035 (குழுக்காப்பீட்டுத் திட்ட நிர்வாகப் பங்குத் தொகை):-

குடிநீர் பிரிவு நீங்கலாக ஏனைய பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்காக குழுக்காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.55/- வீதம் நிர்வாகப் பங்குத் தொகை செலுத்துவதற்காக 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.88,550/-ம், 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.1,00,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண்.2036 (தணிக்கைக் கட்டணம்):-

2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் மற்றும் 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் இருந்து தணிக்கை செய்வதற்காக செலுத்தப்பட வேண்டிய தணிக்கைக்கட்டணம் முறையே ரூ.68,000/-ம், ரூ.70,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண். 2038 (தேய்மானம்):-

நகராட்சிக்குச் சொந்தமான சாலைகள், கட்டிடங்கள், வாகனங்கள் தளவாடப் பொருட்கள் மற்றும் இதர இனங்களுக்காக உருவாக்கப்படும் சொத்து மதிப்புகள் மற்றும் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட சொத்துகளுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் திரண்ட தேய்மானத்திற்கு ஒதுக்கப்படும் மேற்கண்ட இனங்களுக்கும், 2010-11ஆம் ஆண்டிலும் 2011-12ம் ஆண்டிலும் உருவாக்கப்படும் சொத்து மதிப்பின் தேய்மானங்கள் உத்தேசமாகக் கணக்கிடப்பட்டு 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.50,00,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.75,00,000/-ம் செலவாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கணக்கு எண்.2039 (ஒய்வூதிய நிதிக்கு நகராட்சி பங்குத் தொகை):-

இந்நகராட்சிக்கு வழங்கப்பட்ட மாநில பகிர்வு நிதியிலிருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ள பங்குத் தொகையின் அடிப்படையில் 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.35,96,339-ம், 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.50,00,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண்.2040(திட்டப்பணிகளுக்கு நகராட்சிப் பங்குத் தொகை):-

நகராட்சிக்கு வரப்பெற்ற மான்யங்களைக் நகராட்சி பங்கு தொகையாக திட்டப் பணிகளுக்காக நகராட்சியால் செலுத்தப்படும் தொகையிற்காக இந்நகராட்சியின் நிதிநிலை கருதி மேற்படி திட்டப்பணிகளுக்கு நகராட்சியின் பங்கு 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ45,00,000/-ம், 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.50,00,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகளை செய்ய ஒதுக்கப்பட்ட நிதியில் குடிசைப் பகுதிகளுக்கு அரசாணையின்படி அடிப்படை வசதிகளை செய்ய 25% நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கணக்கு எண். 2046 (புத்தங்கள், படிவங்கள் மற்றும் இதர செலவு):-

நகராட்சி உபயோகத்திற்காக வாங்கப்படும் புத்தகங்கள் மற்றும் இதர இனங்கள் ஆகியவற்றிற்கு நடப்பு ஆண்டின் செலவினத்தைக் கருத்தில் கொண்டு 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.1,00,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.1,20,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண். 2047 (அஞ்சல் வில்லை செலவு):-

நடப்பு ஆண்டின் செலவினத்தைக் கருத்தில் கொண்டு, இத்தலைப்பின் கீழ் 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.12,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.15,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண். 2048 (மின் கட்டணம்):-

அலுவலகக் கட்டிடங்களுக்கு செலுத்தப்படும் மின் கட்டணத்திற்காக 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.2,90,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.3,50,000/- ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண். 2049 (அலுவலகக் கட்டிடங்கள் பராமரிப்பு):-

இத்தலைப்பின் கீழ் 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.1,50,000/-ம், 2011-2012 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.2,00,000/- ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண். 2050 (அலுவலகத் தளவாடங்கள் பழுது நீக்கல்):-

இத்தலைப்பின் கீழ் 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.10,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.20,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (நாற்காலி, மேஜைகள் மற்றும் தளவாடங்கள்பழுது பார்க்க)

2052 (தொழில் சார்ந்த செலவினங்கள்) :

திட்டப்பணிகளுக்காக தொழில் நுட்ப ஆய்வு மற்றும் ஆலோசனைகளுக்காக 2010-2011 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.50,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.1,00,000/-ம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கணக்கு எண். 2054 (பங்குத் தொகை):-

கோயம்புத்தூர் நகர் நிர்வாகப் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும் பணியாளர்களுக்கான பயிற்சிக்கான பயிற்சி கட்டணம் மற்றும் ஆண்டுதோறும் செலுத்தப்பட வேண்டிய பங்குத் தொகை முதலானவைகளுக்காக முறையே 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.40,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.50,000/- ம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கணக்கு எண்.2055 (பணியாளர்கள் நலச்செலவுகள்):-

நகராட்சிப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சிறப்பு சேமநல நிதிக்கான வட்டித் தொகையை ஓய்வுபெறும் நேரத்தில் வழங்குவதற்காக இத்தலைப்பின் கீழ் 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.10,000/-ம், 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.25,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண்.2056 (பொருட்காட்சி செலவுகள்):-

சாதனை விளக்கப் பொருட்காட்சிகள் நடைபெறும் நேரத்தில், நகராட்சியால் மேற்கொள்ளப்பட வேண்டிய செலவுகளுக்காக 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.10,000/-ம், 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.15,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண். 2061 (அமர்வுப் படி):-

நகர் மன்றத் தலைவர், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களுக்காக மாதந்தோறும் வழங்கப்பட வேண்டிய அமர்வு படிக்காக 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.1,75,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.2,00,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண். 2062 (நகர்மன்றம் - பயணத் தொகை):-

நகர்மன்றத் தலைவர், மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அலுவலகப் பணி நிமித்தம் காரணமாக வெளியூர்களுக்குச் சென்றுவர பயணப்படி வழங்குவதற்காக 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.10,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.20,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண். 2065 (தேர்தல் செலவுகள்):-

பொதுத்தேர்தல் மற்றும் நகர்மன்ற தேர்தல் ஆகியவற்றின் அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரைகளின்படி மேற்கொள்ள வேண்டிய செலவுக்காக 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் 25,000/-ம், 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.2,00,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண். 2070 (கனரக வாகனங்கள் பராமரிப்பு):-

பொது சுகாதாரப் பிரிவில் இயங்கி வரும் கனரக வாகனத்திற்கு டீசல் செலவு, பழுது நீக்கச் செலவு, சாலை வரி, இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்துதல் போன்றவற்றிற்காக 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.12,00,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.15,00,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண். 2088 (தெரு விளக்கு - மின் கட்டணம்):-

நகராட்சி தெரு விளக்குகளுக்காக இதுவரை செலுத்தப்பட்ட மற்றும் செலுத்தப்பட வேண்டிய மின் கட்டணத்திற்காக 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.13,00,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.15,00,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண். 2089 (தெரு விளக்கு பராமரிப்புச் செலவு):-

தெரு விளக்கு பராமரிப்பிற்குத் தேவையான மின் பொருட்கள் வாங்குவதற்கும், இதர பராமரிப்பு செலவுகளுக்காக 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.7,00,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவு திட்டத்தில் ரூ.14,00,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தெருவிளக்கு பராமரிப்பு பணிக்காக புதிதாக வாகனத்துடன் கூடிய ஹைட்ராலிக் லேடர் வாங்கவும் நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கணக்கு எண். 2100 (துப்புரவுப் பணி செலவுகள்):-

தெருக்களில் திரியும் நாய்கள் மற்றும் பன்றிகளின் பெருக்கத்தைத் தடுப்பதற்காகவும், நீர்த்த சுண்ணாம்பு, பிளிச்சிங் பவுடர், பினாயில் போன்ற தொற்று நீக்கி மருந்துகள் வாங்குதல், போன்றவற்றிற்காகவும் 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.2,50,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் மேற்கண்ட செலவினங்களுக்காகவும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் துப்புரவுத்தளவாடங்கள் வாங்குவதற்காகவும் ரூ.5,00,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண். 2101 (துப்புரவுத் தளவாட செலவுகள்):-

துப்புரவுப் பணிகளுக்குத் தேவைப்படும் தளவாடசாமான்கள், சோப்புகள், செருப்புகள், மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.2,00,000/-ம், 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.3,00,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண். 2102 (அனாதைப் பிணங்கள் அடக்கம் செய்தல்):-

இத்தலைப்பின் கீழ் 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.5,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.5,000-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண்.2106 கொசு ஒழிப்பு நோய்த் தடுப்பு):-

கொசு ஒழிப்பு நோய்த்தடுப்பு நடவடிக்கைக்குத் தேவையான தளவாடங்கள் மற்றும் புழுக்கொல்லி மருந்துகள் வாங்குவதற்காக, 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.2,00,000/-ம், 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.4,00,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண்-2107 தாய்சேய் நலம்

2010-11ம் ஆண்டில் தாய்சேய் நல விடுதி செயல்படவில்லை. 2011-12ம் ஆண்டிற்கு நகர்ப்புற சுகாதார மையம்செயல்பட அரசு ஆணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளதால். மேற்படி மைய பராமரிப்பு, தளவாட் சாமான்கள், மருந்து,மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றிற்கு உத்தேச செலவினம் நிதி ஆண்டில் ரூ.5லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மொத்த வரவு செலவு

2010-11ஆம் ஆண்டில் மொத்த வரவு ரூ.4,58,25,000/- ஆகவும், 2011-12ம் ஆண்டில் ரூ.5,58,75,000/- ஆகவும் வரவுவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது

2010-11ஆம் ஆண்டில் மொத்த செலவு ரூ.5,05,75,000/- ஆகவும், 2011-12ம் ஆண்டில் ரூ.6,10,00,000/- ஆகவும் செலவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

2010-11ஆம் ஆண்டில் நிகர பற்றாக்குறை ரூ.47,50,000/- ஆகவும், 2011-12ஆம் ஆண்டில் நிகர பற்றாக்குறை ரூ.51,25,000/- ஆகவும், இப்பற்றாக்குறை தொகையை ஏற்கனவே உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு பெறவேண்டிய வித்தியாச

டேவணி தொகை, காவேரி கூட்டுகுடிநீர் வைப்புத்தொகை, திடக்கழிவு மேலாண்மை மூலம் வரப்படும் வரவு வைப்பு தொகை மற்றும் வரி மற்றும் வரி இல்லா இனங்களின் 90விழுக்காடு வசூல் ஆகியவற்றின் மூலம் ஈடுகட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மூலதன நிதி - வரவு:

கணக்கு எண்.4014:- (மாண்யங்கள்):-

2010-2011-ம் ஆண்டில் இதுவரை கீழ்க்கண்ட விவரப்படி கிடைக்கப்பெற்றுள்ள மாண்யங்கள் வரவாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பிட்டதிட்டங்களுக்கான மாண்யம்	2010-2011	2011-2012
1) பகுதி இரண்டு(Part-II scheme) மாண்யம்	10,00,000	20,00,000
2) சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் திட்டம்	5,00,000	10,00,000
3) பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுநிதி	-	10,00,000
4) நமக்கு நாமே திட்டம்	5,66,000	7,00,000
5) நகராட்சி பங்குத் தொகை	45,00,000	50,00,000
6) 13வது மாநிலநிதிக் குழுதிட்ட மாண்யம்	34,78,056	34,78,056
7) போக்குவரத்து செயல்பாடு மற்றும் மேலாண்மைத் திட்டம் 2007-08	25,50,000	50,00,000
8) வெள்ள நிவாரணம்	25,00,000	25,00,000
9)வறட்சி நிவாரணம்	3,28,624	20,00,000
10) IGF (INFRA GAP)	--	75,00,000
11) சிறுசேமிப்பு ஊக்க நிதி திட்டம்	2,50,000	2,50,000
12) காவிரி கூட்டு குடிநீர் திட்டம்	43,23,000	33,27,000
13) சிறப்பு சாலைகள் திட்டம்-2010-2011	2,84,55,000	4,00,00,000

மேலும், 2010-11ஆம் ஆண்டிற்கு முன் மொழிவுகள் அனுப்பியுள்ள வகையில் மாண்ய வரவு எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கு எண். 4054 (நகராட்சி பங்குத் தொகை):-

மாண்யங்கள் வரவின் மூலம் நகராட்சியால் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளுக்கான நகராட்சி பங்குத் தொகை மற்றும் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் மூலதனப் பணிகளுக்கான பங்குத் தொகைக்காக 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுத்திட்டத்தில் ரூ.45,00,000/-ம், 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுத்திட்டத்தில் ரூ.50,00,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி தொகை நகராட்சி நிதி நிலைமையை பொருத்து செலவு செய்ய அனுமதிக்கப்படும்.

2010-11ஆம் ஆண்டிற்கான மூலதனக்கணக்கின் மொத்த வரவு ரூ.4,84,50,680/- மற்றும் 2011-12ஆம் ஆண்டிற்கான மூலதனக்கணக்கின் மொத்த வரவு ரூ.7,37,55,056/- ஆகும்.

மூலதன நிதி - செலவு-1

2010-2011 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட மற்றும் முடிக்கப்படவேண்டிய வேலைகளுக்காக கீழ்க்கண்ட விவரப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வ. எண்	நிதி	3105 வடிகால்-பாலம்	3114 தார்தளம்	3102 கட்டிடம்	3113 சிமெண்ட் தளம்	3135 அடிப்பம்ப	3132 குடிநீர் விநியோகம்	3115 இதரவை
1.	நமக்கு நாமே திட்டம்	1360000	--	--	--	--	--	--
2.	பகுதி-2 திட்டம்-சாலை	--	1000000	--	--	--	--	--
3.	13வது மாநில நிதிக்குழு திட்டம்-10-11	--	--	--	--	--	--	3400000
4.	கேளிக்கை வரி சமன்பாட்டுநிதி	--	1111000	--	150000	--	--	--
5.	பகுதி-2 திட்டம்- அலுவலக கட்டிடம்	--	--	1571325	--	--	--	--
6.	சிறுசேமிப்பு ஊக்க நிதி	--	--	--	250000	--	--	--
7.	சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்	200000	300000	460000	--	--	--	--
8.	சிறப்பு சாலைத் திட்டம் 2010-11	--	10120000	--	18335000	--	--	--
9.	வறட்சி நிவாரணம்- 2010-11	--	--	--	--	230000	--	700000
10.	வெள்ள நிவாரணம்	--	2500000	--	--	--	--	--
11.	பொது நிதி	850000	1000000	2000000	--	--	500000	150000
12.	போக்குவரத்து மேலாண்மை	2550000	--	--	--	--	--	--

2011-2012ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய மூலதன வேலைகளுக்கு கீழ்க்கண்ட விவரப்படி நிதி ஒதுக்கீடு எதிர்பார்க்கப்படுகிறது

	3102 கட்டிடம்	3105 வடிகால் -பாலம்	3106 கனரக வாகனம்	3110 தெரு விளக்கு	3113 சிமெண்ட் சாலை	3114 தார் சாலை	3132 குடிநீர்	3135 அடி பம்பு	3134 ஆழ்து ளை கிணறு	3115 இதர வை
பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி	--	--	--	300000	--	400000	--	--	300000	--
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி	--	--	--	--	--	500000	--	250000	250000	--
பகுதி-2 திட்டம்	--	--	--	--	--	2000000	--	--	--	--
பொது நிதி	3000000	300000	--	--	--	1000000	500000	--	200000	--
13வது மாநில நிதி குழு திட்டம்	--	**	**	**	**	**	--	--	--	3400000
Infragap fund	2500000	--	--	--	--	--	5000000	--	--	--
வறட்சி நிவாரணம்	--	--	--	--	--	--	--	1000000	1000000	--
வெள்ள நிவாரணம்	--	--	--	--	10,00,000	15,00,000	--	--	--	--
நமக்கு நாமே திட்டம்	--	200000	--	--	--	500000	--	--	--	--
சிறப்பு சாலைத் திட்டம் 2010-11	--	--	--	--	20000000	20000000	--	--	--	--
போக்குவரத்து மேலாண்மை	5000000	--	--	--	--	--	--	--	--	--

கணக்கு எண் 3028 முதல் 3056 (முன்பணங்கள்):-

நகராட்சி நிதியிலிருந்து நகராட்சி ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பண்டிகை முன்பணம், பயண முன்பணம், திருமண முன்பணம், வாகன முன்பணம் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட முன்பணம் ஆகியவை 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.2,46,000/- வசூலாகும் எனவும், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.2,75,000/- வசூலாகும் எனவும் எதிர்பார்த்து வரவு எடுக்கப்பட்டுள்ளது.

2) நகராட்சி நிதியிலிருந்து இதர முன்பணங்கள் வழங்குவதற்கும் 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.10,75,000/-ம், மற்றும் 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.15,00,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண்.4016, 4017, 4018, 4020 (வைப்புத் தொகை):-

1) நகராட்சி ஒப்பந்தக்காரர்கள், குத்தகைதாரர்கள், பொருட்கள் விநியோகம் செய்வோர் ஆகியோரிடமிருந்து வைப்புத் தொகையாக 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.35,48,100/-ம், மற்றும் 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.40,00,000/- வசூலாகுமென எதிர்பார்த்து வரவு எடுக்கப்பட்டுள்ளது.

2) வைப்புத் தொகைகளைத் திருப்பிக் கொடுப்பதற்காகவும், நீண்ட காலமாக வைப்புதொகை கணக்கில் உள்ள குத்தகை தொகையை இவ்வாண்டில் உரியக் கணக்கில் உள்வடைப்பதற்காகவும் காலங்கடந்த வைப்புதொகைகளை வருவாய் நிதிக் கணக்கில் உள்வடைக்கவும் 2010-11ம் ஆண்டில்திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.35,78,100/-ம், மற்றும் 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.40,00,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண். 4043 (நூலக வரி):-

1) நகராட்சியால் சொத்து வரியுடன் வசூல் செய்யப்படும் நூலக வரித் தொகை 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.1069757/- ஆகவும், 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.11,00,000/- ஆகவும் வரவு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

2) வசூலாகும் நூலக வரித் தொகை முழுவதையும், மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்குச் செலுத்துவதற்காக, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண். 4004 முதல் 4008 (கடன் திருப்பிச் செலுத்துதல்):-

நகராட்சியால் பெறப்பட்ட கடனுக்காகச் செலுத்தப்பட வேண்டிய நிலுவை மற்றும் நடப்பு அசல் தொகை முழுவதும் செலுத்தப்படும் வகையில், கீழ்க்கண்ட விவரப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண்	விவரம்	2010-11	2011-12
4006	டுபிட்கோ கடன்	25,00,000	35,00,000
4007	டி.என்.யு.டி.எப்.	7,51,344	10,00,000
4006	ஐ.யு.டி.பி	1,72,976	2,00,000
	மொத்தம்	34,24,320	47,00,000

குடிநீர் நிதி கணக்கு

2010-11ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு மதிப்பீடு மற்றும் 2011-12ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டிற்கை

குடிநீர் நிதி கணக்கு - வரவினம்

கணக்கு எண். 1002 (குடிநீர் வரி):-

குடிநீர் கணக்கில் விவரித்துள்ளவாறு இத்தலைப்பின் கீழ் 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.33,78,637/- வரவாகவும், 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.34,84,800/- வசூலாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கு எண். 1044 (இதர கட்டணம்):-

குடிநீர் இணைப்பு விண்ணப்ப கட்டணம், பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம், பிளம்பர்கள் உரிமக் கட்டணம், அபராதக்கட்டணம் ஆகியவற்றின் மூலம் நடப்பு ஆண்டில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள வருவாயின் அடிப்படையில் 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.20,000/-ம், ரூ.2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.30000/-ம் வருவாய் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கு எண். 1045(இதர வரவுகள்)

இவ்வாண்டில் கிடைக்கப்பெற்றுள்ள வருவாயின் அடிப்படையில் 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.85,000/-ம் 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.1,50,000/-ம் வரவாக எடுக்கப்பட்டுள்ளது.

கணக்கு எண். 1068 (வங்கி வட்டி):-

வங்கியில் உள்ள குடிநீர் நிதிக்கணக்குகளுக்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள வட்டித் தொகையை கணக்கில் கொண்டு 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.49,846/-ம், 2011-2012 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.60,000/-ம் வரவு எடுக்கப்பட்டுள்ளது.

கணக்கு எண். 1081 (புதிய குடிநீர் இணைப்புக்கான வைப்புத் தொகை):-

இவ்வாண்டில் குடிநீர் இணைப்புகளுக்கு வைப்புத்தொகையாக 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.15,17,000/-ம் வரவாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் குடிநீர் இணைப்புகளுக்கும் மற்றும் கூடுதல் வைப்புத்தொகையாக ரூ.35,00,000/-வருவாய்வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கு எண். 1082 (குடிநீர் வடிகால் இணைப்புக் கட்டணம்):-

இத்தலைப்பின் கீழ் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள வருவாயின் அடிப்படையில் 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.5,00,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.6,00,000/-ம் வருவாய் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கு எண். 1083 (குடிநீர் கட்டணம்):-

புதிய கணக்கு முறை தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின் படி நடப்பு குடிநீர் கட்டணத் தொகையில் 2010-11ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.32,70,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.48,00,000/-ம் வரவு எடுக்கப்பட்டுள்ளது.

கணக்கு எண். 1084 (லாரி மற்றும் பவர் டில்லர் மூலம் குடிநீர் வழங்குதல்):-

இது வரையில் இத்தலைப்பின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ள வருவாயின் அடிப்படையில் 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவு திட்டத்தில் ரூ.60,000/-ம், எதிர்பார்க்கப்படுகிறது. 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.80,000/-ம் வருவாய் கிடைக்கக் கூடும் என எதிர்பார்த்து வரவு எடுக்கப்பட்டுள்ளது.

2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் குடிநீர் தலைப்பில் மொத்த வருவாய் ரூ.72,85,000/-

2010-11 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் குடிநீர் தலைப்பில் மொத்த வருவாய் ரூ.85,76,000/-

குடிநீர் கணக்கு - செலவினம்

கணக்கு எண். 2010-11 (சம்பளம் மற்றும் படிகள்):-

குடிநீர் மற்றும் கழிவு நீர் பிரிவு பணியாளர்களுக்கு ஊதியம், அகவிலைப்படி, மருத்துவப்படி, வாகனப்படி, வீட்டு வாடகைப்படி, ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, ஒப்படைப்பு விடுப்பு ஊதியம், மற்றும் 6வது ஊதியகுழு பரிந்துரைகளின்படி குடிநீர் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியநிலுவை கருத்தில் கொண்டு 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.25,87,198/-ம், 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.35,00,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இப்பணியாளர்களுக்குப் பயணப்படி வழங்குவதற்காகவும், சீருடைகள் வழங்குவதற்காகவும் கீழ்க்கண்ட விபரப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வ. எண்.	தலைப்பு	2010-11 ரூ.	2011-12 ரூ.
1	2011	48,000	60,000
1.	2012- பயணச்செலவு	10,000	20,000

கணக்கு எண்.2016 (இலகு வாகன பராமரிப்பு) :-

இந்நகராட்சியின் குடிநீர் லாரிக்கு டீசல் மற்றும் ஆயில் செலவு, இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்துதல் லாரி பழுது நீக்கச் செலவு, ஆகியவற்றிற்காக இதுவரை செலவாகியுள்ள தொகையை கணக்கிட்டு 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் 2,95,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.3,70,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண்:-2022, 2023(ஐய்யப்பாட்டுவரவு மற்றும் தள்ளுப்படி

இத்தலைப்பின் கீழ் இந்நகராட்சிக்கு வரவேண்டிய வரவுகளான குடிநீர் வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை காலந்கடந்த சந்நேகங்களுக்குரிய வரவு மற்றும் தள்ளுப்படிக்காக 2010-2011 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் நிதியாண்டிற்கு முறையே ரூ1,50,000/-ம் மற்றும் 2,00,000/-ம்,

2011-2012 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் நிதியாண்டிற்கு முறையே ரூ.1,50,000 மற்றும் 2,00,000/- ஆகவும் புதிய கணக்குகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

கணக்கு எண். 2038:- (தேய்மானம்)

மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், கைப்பம்புகள், குடிநீர் பகிர்மான பிரதானக் குழாய்கள், தளவாடப் பொருட்கள் ஆகியவற்றின் ஆரம்ப மொத்த மதிப்பு மற்றும், 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்திலும் உருவாக்கப்படும் சொத்து மதிப்பின் தேய்மானங்கள் உத்தேசமாகக் கணக்கிடப்பட்டு, ரூ.2,50,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.5,00,000/-ம் செலவாக ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளது

கணக்கு எண். 2087:- (மின் கட்டணம்)

கழிவு நீரேற்று நிலையம் மற்றும் குடிநீரேற்று நிலையம் ஆகியவற்றிற்கு 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் செலுத்தப்பட்ட மற்றும் செலுத்தப்பட வேண்டிய மின் கட்டணத்திற்காக ரூ.35,75,000-ம், 2011-2012 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் செலுத்தப்பட வேண்டிய மின் கட்டணத்திற்காக ரூ.40,00,000/-நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணக்கு எண். 2125:- (குடிநீர் திட்ட பராமரிப்பு)

குடிநீர் பகிர்மானக் குழாய்களின் பழுதுகளைச் சீர் செய்வதற்கும், ஆய்வுக் கட்டணம் செலுத்துவதற்கும், பிளிச்சிங் பவுடர் போன்ற குடிநீர் சுத்திகரிப்புப் பொருட்கள் வாங்குவதற்கும் 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.2,00,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.3,00,000/-ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆக, 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் மொத்த செலவு ரூ.92,76,000/- ஆகவும், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் மொத்த செலவு ரூ.1,10,00,000/- ஆகவும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

2010-2011 ஆம் ஆண்டில் நிகர பற்றாக்குறை ரூ.19,91,000/- ஆகவும், 2011-2012 ஆம் ஆண்டில் நிகர பற்றாக்குறை ரூ.24,24,000/- ஆகவும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பணங்கள் வரவு:-

நகராட்சி ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பண்டிகை முன்பணம், கல்வி முன்பணம் ஆகியவற்றை பிடித்தம் செய்வதன் மூலமாகவும், நகராட்சிப் பணி நிமித்தம் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட முன்பணத்தையும், பொருட்கள் வழங்குவதற்காக விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட முன்பணத்தையும் உள்வடைப்பதன் மூலமாகவும் 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.32,000/-ம், 2011-12ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.35,000/- வரவு எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி நிதி

2010-11ம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு மதிப்பீடு மற்றும் 2011-12 ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு-செலவு மதிப்பீட்டறிக்கை.

கல்வி நிதிக் கணக்கு - வரவினம்

கணக்கு எண். 1003: (கல்வி வரி):-

வருவாய் நிதிக்கணக்கில் விவரித்துள்ளவாறு இத்தலைப்பின் கீழ் 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.21,11,648/-ம் வரவாகவும், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.21,78,000/-ம் வரவாகும்மென எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கு எண் 1068 (வங்கி வட்டி):-

வங்கியிலுள்ள இவ்வாண்டில் தொகையின் வரவு செலவுதிட்டத்தில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில்	இதுவரை அடிப்படையில் 2010-11 ம் ஆண்டில் திருத்திய ரூ.69,978/-ம்,	கல்வி நிதி கிடைக்கப்பெற்றுள்ள 2010-11 ம் ஆண்டில் திருத்திய ரூ.75,000/-	கணக்கிற்கு வட்டித் தொகையின் திருத்திய வரவாக

கணக்கு எண்:-2022, 2023(ஐய்யப்பாட்டுவரவு மற்றும் தள்ளுபடி

இத்தலைப்பின் கீழ் இந்நகராட்சிக்கு வரவேண்டிய வரவுகளான கல்வி வரி காலந்கடந்த சந்நேகங்களுக்குரிய வரவு மற்றும் தள்ளுபடிக்காக 2010-2011 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் நிதியாண்டிற்கு முறையே ரூ.2,00,000/- மற்றும் 2,00,000/-ம் ஆகவும், 2011-2012 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் நிதியாண்டிற்கு 2,00,000/- மற்றும் 2,00,000/-ம் ஆகவும் புதிய கணக்குகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

கணக்கு எண்.2038 (தேய்மானம்):-

நகராட்சிப் பள்ளிகட்டிடங்களின் ஆரம்ப சொத்து மதிப்பு 2010-11ஆம் ஆண்டு மற்றும் 2011-12ஆம் ஆண்டிலும் உருவாக்கப்படும் சொத்து மதிப்பின் தேய்மானங்கள் உத்தேசமாகக் கணக்கிடப்பட்டு 2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில் ரூ.2,00,000/-ம், 2011-12 ம் ஆண்டில் உத்தேச வரவு செலவுதிட்டத்தில் ரூ.2,50,000/-ம் செலவாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

2010-11 ம் ஆண்டில் திருத்திய வரவு செலவுதிட்டத்தில்
நிகர உபரி ரூ.15,81,626/- ஆகவும், 2011-12 ம் ஆண்டில் உத்தேச
வரவு செலவுதிட்டத்தில் நிகர உபரி ரூ.16,03,000/-

ஆணையர்
அறந்தாங்கி நகராட்சி

அறந்தாங்கி நகராட்சி
சொர்ண ஜெயந்தி நகர்ப்புற மேம்பாடு 2011-2012

இந்நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சொர்ண ஜெயந்தி நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் திருத்திய வழிகாட்டுதலின் கீழ் கீழ்க்கண்டுகள்ள விபரப்படி வரவு செலவு மேற்கொள்ளப்படவுள்ளது.

நகர்புற தனிநபர் வேலை வாய்ப்பு திட்டம் (USEP)

இத்திட்டத்தின் கீழ் மொத்தமுள்ள மான்ய ஒதுக்கீட்டில் 20% ஒதுக்கப்பட்டு மான்யமாக மொத்த கடன் தொகையில் 25% அல்லது தனிநபருக்கு ரூ.25000க்கு மிகாமல் வழங்கப்படும். 2010-2011ஆம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் ரூ.199894/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011-2012ஆம் ஆண்டு மான்யமாக ரூ.200000/- எதிர்பார்க்கப்படுகிறது.

நகர்புற மகளிர் சுய உதவிக் குழு திட்டம் (UWSP)

இத்திட்டத்தின் கீழ் மொத்தமுள்ள மான்ய ஒதுக்கீட்டில் 15% ஒதுக்கப்பட்டு மான்யமாக மொத்த கடன் தொகையில் 25% அல்லது தனிநபருக்கு ரூ.25000க்கு மிகாமல் வழங்கப்படும். 2010-2011ஆம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் ரூ.149921/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011-2012ஆம் ஆண்டு மான்யமாக ரூ.150000/- எதிர்பார்க்கப்படுகிறது.

நகர்புற மகளிர் சிக்கன நாணய சங்கம் (சுழல் நிதி) (TCS-RF)

இத்திட்டத்தின் கீழ் மொத்தமுள்ள மான்ய ஒதுக்கீட்டில் 5% ஒதுக்கப்பட்டு ஓராண்டு நல்ல முறையில் செயல்படும் குழுக்களுக்கு மான்யமாக வழங்கப்படும். 2010-2011ஆம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் ரூ.49974/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011-2012ஆம் ஆண்டு மான்யமாக ரூ.50000/- எதிர்பார்க்கப்படுகிறது.

நகர்புற ஏழைகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டம் (STEP-UP)

இத்திட்டத்தின் கீழ் மொத்தமுள்ள மான்ய ஒதுக்கீட்டில் 30% ஒதுக்கப்படும். நகராட்சி எல்லைக்குள் வறுமைக் கோட்டிற்கு கீழ் படித்த இளைஞர் இளைஞிகளுக்கு மூன்று முதல் ஆறு மாத காலத்திற்கு தொழிற் பயிற்சி வழங்கப்பட்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வழி வகை செய்யப்படும். 2010-2011ஆம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் ரூ.299842/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011-2012ஆம் ஆண்டு மான்யமாக ரூ.300000/- எதிர்பார்க்கப்படுகிறது.

நகர்புற வேலைவாய்ப்புத் திட்டம் (UWEP)

இத்திட்டத்தின் கீழ் மொத்தமுள்ள மான்ய ஒதுக்கீட்டில் 20% ஒதுக்கப்படும். நகராட்சி எல்லைக்குள் பணிகள் எடுக்கப்பட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். 2010-2011ஆம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் ரூ.244576/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011-2012ஆம் ஆண்டு மான்யமாக ரூ.250000/- எதிர்பார்க்கப்படுகிறது.

நகர்புற சமுதாய மேம்பாடு மற்றும் தொடர்பு திட்டம் (UCDN)

இத்திட்டத்தின் கீழ் மொத்தமுள்ள மான்ய ஒதுக்கீட்டில் 10% ஒதுக்கப்படும். நகராட்சி எல்லைக்குள் உள்ள சமுதாய சங்க பணிகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்படும். 2010-2011ஆம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் ரூ.99947/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011-2012ஆம் ஆண்டு மான்யமாக ரூ.110000/- எதிர்பார்க்கப்படுகிறது.

**ARANTHANGI MUNICIPALITY
BUDGET AT A GLANCE**

ABSTRACT OF REVENUE FUND INCOME AND EXPENDITURE ACCOUNT

REVISED ESTIMATE YEAR 2010-2011 BUDGET ESTIMATE YEAR 2011-2012

Sl.No.	A/C Head	Actuals for 09-10as per income and expenditure accounts	Budget estimate for 10-11	Revised Estimate for 10-11	Budget estimate for 11-12
	Income	(Rs. In thousands)			
A	<i>Property tax</i>	6574.00	6075.00	6757.00	6969.00
B	<i>Other taxes</i>	1678.00	2250.00	2315.00	2775.00
C	<i>Assigned Revenue</i>	2868.00	5400.00	3992.00	4700.00
D	<i>Devolution fund</i>	19088.00	25000.00	18958.00	22500.00
E	<i>Service charges and fees</i>	3695.00	2632.00	5224.00	5741.00
F	<i>Grants and contributions</i>	2.00	0.00	0.00	0.00
G	<i>Sale and Hire charges</i>	0.00	0.00	0.00	0.00
H	<i>Other income</i>	5736.00	5838.00	8579.00	13190.00
	NET DEFICIT	602.00	8170.00	4750.00	5125.00
	Total	40243.00	55365.00	50575.00	61000.00
	EXPENDITURE	(Rs. In thousands)			
A	<i>Personel cost</i>				
	<i>(I) Salaries</i>	20490.00	22500.00	23182.00	28050.00
	<i>(ii) Others</i>	267.00	825.00	129.00	300.00
B	<i>Terminal and Retirement benefits</i>	4980.00	5400.00	12245.00	12945.00
C	<i>Operating Expenses</i>	1906.00	2600.00	2290.00	2600.00
D	<i>Repairs and Maintenance Expenses</i>	1471.00	2180.00	2535.00	3030.00
E	<i>Programmed Expenses</i>	62.00	8000.00	400.00	200.00
F	<i>Administrative Expenses</i>	1166.00	2960.00	2664.00	5315.00
G	<i>Finance expenses</i>	5243.00	3700.00	3035.00	3560.00
H	<i>Depreciation</i>	4658.00	7200.00	4095.00	5000.00
	NET SURPLUS		-	-	-
	Total	40243.00	55365.00	50575.00	61000.00

ARANTHANGI MUNICIPALITY

REVESIED ESTIMATE 2010-2011 BUDGET ESTIMATE FOR THE YEAR 2011-2012

REVENMUE FUND

Code No	Account Head	Actuals for 09-10 as per income and expenditure accounts	Budget estimate for 10-11	Revised Estimate for 10-11	Budget estimate for 11-12
1001	Property Tax for General Purp	6,574.00	6,075.00	6,757.00	6,969.00
1002	Water Supply and Drainage Ta	-	-	-	-
1003	Education Tax	-	-	-	-
1005	Excess Remittance Property Ta	-	-	-	-
1006	Profession Tax	1,645.00	2,000.00	2,068.00	2,500.00
1007	Pilgrim Tax	-	-	-	-
1008	Tax on Carriages and animals	33.00	250.00	247.00	275.00
1009	Tax on carts	-	-	-	-
1010	Servant Tax	-	-	-	-
1011	Advertisement Tax	-	-	-	-
1016	Fees under places of Public Re	-	-	-	-
1017	Trade Licence Fees	256.00	250.00	248.00	300.00
1018	Licence fees under PFA Act	14.00	25.00	25.00	27.00
1019	Building Licence Fees	359.00	500.00	550.00	600.00
1020	Encroachment Fees	-	30.00	30.00	30.00
1021	Parking Fees	-	-	-	-
1022	Market Fees - Daily Market (A	197.00	206.00	206.00	217.00
1023	Market Fees - Weekly Market (-	-	-	-
1024	Private market Fees	-	-	-	-
1025	Fees for Advertising on Lamp F	-	-	-	-
1026	Fees for Bays and Other Recei	309.00	359.00	377.00	400.00
1027	Fees for Slaughter Houses	51.00	54.00	54.00	57.00
1028	Cart stand / Lorry Stand/Taxi st	220.00	231.00	238.00	243.00
1029	Survey Fees	-	15.00	10.00	15.00
1030	Cinema Theatre Income	-	-	-	-
1031	Development Charges	142.00	200.00	380.00	400.00
1032	Fees for Fishery Rights	-	-	-	-
1033	Rent on and lease of Lands	-	-	-	-
1034	Income from Ferries	-	-	-	-
	<= C/f =>	9,800.00	10,195.00	11,190.00	12,033.00

	<= B/f =>	9,800.00	10,195.00	11,190.00	12,033.00
1035	Income from Fairs and festivals	-	-	-	-
1036	Rent on Shopping Complex	-	-	-	-
1037	Rent on Community Hall	-	-	-	-
1038	Rent on Buildings	2,147.00	2,289.00	2,568.00	2,878.00
1039	Fees on pay & Use Toilets	443.00	462.00	462.00	494.00
1040	Rent from Travellers Bungalow	73.00	76.00	76.00	80.00
1041	Road Cut Restoration Charges	-	-	-	-
1042	Avenue Receipts	-	-	-	-
1043	Demolition charges for unautho	-	-	-	-
1044	Other Fees	217.00	400.00	458.00	500.00
1045	Other Income	917.00	200.00	648.00	700.00
1046	Duty on Transfer of Property	2,868.00	5,000.00	3,868.00	4,500.00
1047	Entertainment Tax	-	400.00	124.00	200.00
1048	Magisterial Fines	-	-	-	-
1049	Compensation for Toll	-	-	-	-
1050	Assigned Revenue	-	-	-	-
1051	Grant for Natural Calamities	-	-	1,039.00	1,060.00
1052	Grants for Scheme implementa	-	-	-	-
1053	Devolution Fund	19,088.00	25,000.00	18,958.00	22,500.00
1054	Copy application fees	73.00	100.00	75.00	100.00
1055	Penalty and Bank charges for c	-	-	-	-
1056	Law charges and court cost rec	-	-	-	-
1057	profit in Sale of Assets	-	-	-	-
1058	Hire Charges	-	-	-	-
1059	Sale of Rubbish /Debris/Silt	-	-	-	-
1060	Sale of Compost Manure	-	-	-	-
1061	sale of unserviceable stock and	-	-	-	-
1062	Sale of Scraps	-	-	-	-
1063	Sale of Products	-	-	-	-
1064	Receipts from Hospitals and Di	-	-	-	-
1065	Pension and Leave Salary Cor	-	-	-	-
1066	Miscellaneous Recoveries	137.00	-	-	-
	<= C/f =>	35,763.00	44,122.00	39,466.00	45,045.00

	<= B/f =>	35,763.00	44,122.00	39,466.00	45,045.00
1067	Interest on Investments	-	-	-	-
1068	Interest from Bank	988.00	284.00	1,358.00	1,400.00
1069	Projects overhead appropria	2,590.00	2,500.00	2,900.00	5,000.00
1070	Projects overhead appropria	-	-	1,829.00	4,141.00
1071	Interest on staff Advances	-	-	-	-
1072	I.P.P.(V) Grant	-	-	-	-
1073	Deposits Forfeited	-	-	-	-
1074	Deposits Lapsed	-	-	-	-
1075	Dividend on shares	1.00	5.00	2.00	5.00
1076	Insurance Claim Amount	-	-	-	-
1077	Rent on bunk stalls	-	-	-	-
1078	Garden / park - Receipts	-	-	-	-
1079	Income from Road Margins	299.00	284.00	270.00	284.00
1081	Initial amount for New water	-	-	-	-
1082	Water Supply connection ch	-	-	-	-
1083	Metered/Tap Rate Water ch	-	-	-	-
1084	Charges for water supply thr	-	-	-	-
1085	Septic Tank Cleaning Charg	-	-	-	-
1086	Sewerage Connection Char	-	-	-	-
1087	Specific Maintenance Grant	-	-	-	-
	-water supply & drainage	-	-	-	-
1088	Prior year income	-	-	-	-
4002	Net Deficiency for the Year	602.00	8,170.00	4,750.00	5,125.00
	<= Total of Income Head Rs.	40,243.00	55,365.00	50,575.00	61,000.00

ARANTHANGI MUNICIPALITY

REVISED ESTIMATE 2010-2011 BUDGET ESTIMATE FOR THE YEAR 2011-2012

REVENUE FUND

Code No.	Account Head	Actuals for 09-10 as per income and expenditure accounts	Budget estimate for 10-11	Revised Estimate for 10-11	Budget estimate for 11-12
001-201	PAY	20490.00	22500.00	23182.00	28050.00
2012	Travel Expenses	267.00	300.00	129.00	300.00
2013	Leave Travel Concession	-	-	-	-
2014	Supply of Uniforms	115.00	150.00	41.00	75.00
2015	Telephone Charges	73.00	90.00	80.00	90.00
2016	Light Vehicels- Maintenance	765.00	700.00	1195.00	1200.00
2017	Legal Expenses	24.00	50.00	25.00	50.00
2018	Stationery & Printing	132.00	150.00	98.00	150.00
2019	Advertisement Charges	97.00	150.00	200.00	300.00
2020	Other Expenses	627.00	375.00	500.00	600.00
2021	Property tax - vacancy Remission	-	-	-	-
2022	Provision for Doubtful collection of	-	400.00	300.00	400.00
2023	Irrecoverable Revenue Items - writ	-	400.00	300.00	400.00
2024	M.O.Commission (Pension)	-	-	-	-
2025	Conveyance Charges	-	-	-	-
2026	Computer Operational Expenses	62.00	400.00	370.00	400.00
2027	Interest charged by the Bank	-	40.00	30.00	40.00
2028	Bank charges	2347.00	60.00	35.00	60.00
2029	Interest on Loans/ways & Means A	2896.00	3000.00	3000.00	3500.00
2030	Lapsed Deposits - Refund	-	-	-	-
2031	Pension (Superannuation/Retiring/	-	-	-	-
	-Pension/Adhoc Pension)	-	-	-	-
2032	Commuted Value of Pension	-	100.00	100.00	100.00
2033	Death-cum-Retirement gratuity	-	100.00	100.00	100.00
2034	Special Provident Fund-cum-Gratu	2.00	75.00	55.00	75.00
2035	Group Insurance Scheme - Manag	20.00	100.00	88.00	100.00
2036	Audit Fees	-	70.00	68.00	70.00
2037	Loss on sale of Asset	-	-	-	-
2038	Depreciation	4658.00	7200.00	6500.00	7500.00
2039	Pension Contribution to Municipal	4958.00	5200.00	4095.00	5000.00
2040	Municipal Contribution to other fun	-	8000.00	4500.00	5000.00
	<= C/f =>	37533.00	49610.00	44991.00	53560.00

	<= B/f =>	37533.00	49610.00	44991.00	53560.00
2041	Prior year expenses	-	-	-	-
2042	Hospital stoppages/Reimbursemer	-	-	-	-
2043	Expenditure on food sampling	-	-	-	-
2046	Books & Periodicals and Magazine	23.00	120.00	100.00	120.00
2047	Postage and Telegrams and Fax C	7.00	15.00	10.00	15.00
2048	Electricity Consumption charges fo	197.00	300.00	290.00	300.00
2049	Maintenance of office buildings	-	100.00	50.00	100.00
2050	Repairs & maintenance of Office to	-	10.00	10.00	10.00
2051	Training programme - expenses	11.00	10.00	10.00	10.00
2052	Professional charges	18.00	100.00	50.00	100.00
2053	Pension and Leave Salary contribu	10.00	300.00	250.00	300.00
2054	Contributions	32.00	80.00	40.00	80.00
2055	Staff Welfare expenses	-	50.00	10.00	50.00
2056	Exhibition Expenses	-	15.00	10.00	15.00
2061	Sitting Fees / Honorarium for the c	178.00	200.00	175.00	200.00
2062	Council Department - Travel Exper	-	20.00	10.00	20.00
2063	Expenses on Hospitality/Entertainr	-	-	-	-
2064	Expenses on Opening Ceremonies	-	-	-	-
2065	Election Expenses	-	50.00	25.00	200.00
2070	Heavy Vehicles - Maintenance	706.00	950.00	1200.00	1500.00
2071	Repairs & Maintenance - Roads ar	-	10.00	10.00	10.00
2072	Repairs & Maintenance - Roads ar	-	10.00	10.00	10.00
2073	Repairs & Maintenance- Buildings	-	10.00	10.00	10.00
2074	Repairs & Maintence - Subways ar	-	-	-	-
2075	Repairs & Maintence - Bridges & F	-	-	-	-
2076	Repairs & Maintenance Storm Wat	-	10.00	10.00	10.00
2077	Repairs & Maintenance, Instrumen	-	150.00	100.00	150.00
2078	Restoration of Road Cuts	-	-	-	-
2079	Maintenacne of Nutritious Meal Ce	-	-	-	-
2080	Maintenance for Improvements to S	-	-	-	-
2081	Maintenance charges for Railway L	-	-	-	-
2084	Maintenance of Gardens/Parks	-	30.00	10.00	30.00
	<= C/f =>	38715.00	52150.00	47381.00	56800.00

	<= B/f =>	38715.00	52150.00	47381.00	56800.00
2085	Plants, Manure, Implements etc	-	-	-	-
2086	Power charges for Sewerage system	-	-	-	-
2087	Power charges for Head water work	-	-	-	-
2088	Power Charge for Street Lights	946.00	1500.00	1300.00	1500.00
2089	Maintenance Expenses for street lighting	519.00	800.00	600.00	620.00
2090	Wages	-	10.00	10.00	10.00
2091	Stores - Written off	-	-	-	-
2092	petrol / Diesel Evaporation	-	-	-	-
2095	Survey Charges	-	-	-	-
2096	Removal of debris	-	50.00	20.00	50.00
2100	Sanitary/conservancy expenses	-	180.00	250.00	500.00
2101	Expenses on Sanitary materials	62.00	150.00	200.00	300.00
2102	Pauper Charges	1.00	10.00	5.00	5.00
2103	Fairs & Festivals	-	-	-	-
2105	Improvement to compost yards	-	-	-	-
2106	Anti Filaria/ Anti Malaria Operation	-	200.00	200.00	400.00
2107	Cost of Medicines	-	-	300.00	500.00
2108	Rent for Buildings	-	-	-	-
2109	Hospital Expenses other than medical	-	-	-	-
2110	Diet to Patient	-	-	-	-
2119	Fodder (Animal feed)	-	-	-	-
2120	Zological Garden Maintenance	-	-	-	-
2121	Running of Library/ Reading Room	-	5.00	2.00	5.00
2122	Maintenance of Lodging Houses /	-	5.00	2.00	5.00
2123	Maintenance of Kalyanamandabara	-	-	-	-
2124	Maintenance of Cinema Theatre	-	-	-	-
2125	Maintenance Expenses - Water supply	-	100.00	100.00	100.00
2126	Maintenance Expenses-Elementary	-	5.00	5.00	5.00
2128	Royalty	-	-	-	-
2129	Maintenance charges to TWAD Board	-	200.00	200.00	200.00
2130	Hire Charges for supply of water through	-	-	-	-
4001	Net Surplus for the Year		-	-	-
	<= Total of Expenses Head Rs. =>	40243.00	55365.00	50575.00	61000.00

ARANTHANGI MUNICIPALITY
BUDGET ESTIMATE FOR THE YEAR 2010-2011-2011-2012
CAPITAL FUND

Code No.	Account Head	10as per income and expenditure	Budget estimate for	Revised Estimate for	Budget estimate for
CAPITAL ADVANCES		(Rupees in Thousand)			
Recoveries					
3028	Festivel adveance	134.00	250.00	246.00	275.00
3031	Education Advence	0.00	10.00	-	10.00
3039	Warm cloth advance	-	-	-	-
3042	Bi-cycle advance	-	-	-	-
3043	Motor cycle advance	-	-	-	-
3044	Car advance	-	-	-	-
3045	Marriage advance	-	25.00	-	25.00
3046	House building advance	-	-	-	-
	TOTAL	134.00	285.00	246.00	310.00
OUT GOINGS (Payments)					
3028	Festivel adveance	283.00	400.00	302.00	350.00
3031	Education Advence	-	50.00	-	50.00
3039	Warm cloth advance	-	-	-	-
3042	Bi-cycle advance	-	-	-	-
3043	Motor cycle advance	-	-	-	-
3044	Car advance	-	-	-	-
3045	Marriage advance	-	25.00	-	50.00
3046	House building advance	-	-	-	-
	TOTAL	283.00	475.00	302.00	450.00
CAPITAL DEPOSITS					
Collections, Remittances & Recoveries					
4016	Tender Deposits - Contractors	395.00	500.00	435.00	500.00
4017	Tender Deposits - Suppliers	14.00	100.00	20.00	100.00
4018	Security Deposits - Revenue	3595.00	4000.00	3835.00	4000.00
4043	pending payments to Local	356.00	500.00	391.00	700.00
	TOTAL	4360.00	5100.00	4681.00	5300.00
CAPITAL DEPOSITS					
OUT GOINGS (REFUNDABLE)					
4016	Tender Deposits - Contractors	18.00	400.00	95.00	500.00
4017	Tender Deposits - Suppliers	5.00	100.00	50.00	100.00
4018	Security Deposits - Revenue	95.00	800.00	500.00	800.00
4043	library Authority	200.00	450.00	200.00	450.00
	TOTAL	318.00	1750.00	845.00	1850.00
LOAN REPAYMENT OUTGOINGS					
(Refunded to be refunded)					
4004	(1) Government Loan	479.00	700.00	-	-
	(2) Megacity projects - loan	-	-	-	-
4005	Loan from HUDCO	-	-	-	-
4006	Loan from TUFIDCO	538.00	4500.00	2500.00	3500.00
4007	Loan from TNUIFSL	-	1000.00	923.00	1200.00
4008	institution (Lic, Bank etc.,)	-	-	-	-
	TOTAL	1017.00	6200.00	3423.00	4700.00

ARANTHANGI MUNICIPALITY
BUDGET ESTIMATE FOR THE YEAR 2010-2011

CAPITAL FUND

Code No	Account Head	Actuals for 09-10 as per income and expenditure accounts	Budget estimate for 10-11	Revised Estimate for 10- 11	Budget estimate for 11-12
	RECEIPTS		(Rupees in Thousand)		
4014	Grants from Government				
	(1) Grant for specific project	7280.00	1500.00	28455.00	40000.00
	(2) 12TH Finance commissi	822.00	0.00	0.00	0.00
	Traiff maganment	1200.00	0.00	2550.00	5000.00
	Collector fund(flood)	-	1500.00	2500.00	2500.00
	(4) Decentralized District Plan Grant				
	(5) M.L.A, L.A.D Grant	0.00	3000.00	500.00	4250.00
	(6) Drought relief	180.00	2000.00	328.00	2300.00
	(7) M.P L.A.D grant	450.00	2000.00	0.00	1300.00
	(8)Namaka Namaa		2000.00	566.00	700.00
	(9) Part II Scheme	-	5000.00	1000.00	3000.00
	(9) 13th finance commission	-	1552.00	3478.00	3478.00
	(10) NSDP SHELLTER	695.00	-	-	-
	11) TUFIDCO (UGD)	-	10000.00	0.00	0.00
	12) Covey water scheme	0.00	7650.00	4323.00	3327.00
	13) IGF(INFRA GAP)	1500.00	5000.00	0.00	7500.00
4011	Contribution by Municipal	-		-	
4012	Contribution by private parti	-	-	-	-
4004	(1) Government Loan	-	-	-	-
	(2) Megacity projects - loan	-	-	-	-
4005	Loan from HUDCO	-	-	-	-
4006	Loan from TUFIDCO(COVE	-	-	-	-
4007	Loan from TNUIFSL	-	-	-	-
4008	Loan from other financial institution (Lic, Bank etc.,)	-	-	-	-
4054	Contribution for Municipal fu	2200.00	8000.00	4500.00	6000.00
	Total	7047.00	49202.00	48200.00	79355.00

EXPENDITURE					
	(Assets created to be created)				
3101	Land	26096.00	30096.00	34127.00	41596.00
3102	secondary school Building & their extension	20868.00	34323.00	24894.00	34323.00
3104	including pedestrian overbridges	1362.00	3526.00	1362.00	3526.00
3105	Storm water drains, open drains & Culverts	16767.00	24245.00	21820.08	25745.00
3106	Heavy vehicles	1948.00	9008.00	2558.10	9008.00
3107	Light vehicles	646.00	250.00	158.10	250.00
3108	other Vehicles	301.00	3.00	1.00	3.00
3109	Furniture, Fixtures & Office/s	379.00	300.00	296.00	300.00
3110	Lamp posts including High mast lamp post.	2202.00	4000.00	2720.00	4300.00
3111	other like under ground cables, sub stations'	36.00	40.00	36.00	40.00
3112	roller mixing plant, heat master	1655.00	459.00	459.00	459.00
3113	Roads & pavements -cement concrete	9924.00	11416.00	17069.00	33416.00
3114	Roads & pavement black topped	23102.00	43427.00	43471.00	69927.00
3115	road & pavement others	794.00	800.00	8172.00	800.00
3116	Machineries in Hospital & Maternity centers	-	-	-	-
	Total	106080.00	161893.00	157143.28	223693.00

ARANTHANGI MUNICIPALITY
BUDGET AT A GLANCE
ABSTRACT FOR WATER SUPPLY & DRAINAGE FUND
INCOME AND EXPENDITURE

Sl.No.	A/C Head	Actuals for 09-10 as per income and expenditure accounts	Budget estimate for 10-11	Revised Estimate for 10-11	Budget estimate for 11-12
	Income	(Rs. In thousands)			
A	Water&drainage tax	1643.00	1518.00	3378.00	3484.00
B	Other taxes	-	-	-	-
C	Assigned Revenue	-	-	-	-
D	Devolution fund	-	-	-	-
E	Sercie charges and fees	4525.00	5975.00	3743.00	4932.00
F	Grants and contributions	-	-	-	-
G	Sale and Hire charges	-	-	-	-
H	Other income	351.00	190.00	164.00	160.00
	NET DEFICIT	303.00	3053.00	1991.00	2424.00
	Total	6822.00	10736.00	9276.00	11000.00
	EXPENDITURE	(Rs. In thousands)			
A	Personnel cost				
	(I) Salaries	2685.00	3000.00	2932.00	3500.00
	(ii) Others	-	95.00	48.00	80.00
B	Terminal and Retirement benefits	-	-	-	-
C	Operating Expenses	2215.00	4000.00	3575.00	4000.00
D	repairs and Maintenance Expenses	983.00	1250.00	1145.00	2020.00
E	Programmed Expenses	-	300.00	300.00	300.00
F	Administrative Expenses	658.00	291.00	476.00	200.00
G	Finance expensed	-	300.00	400.00	400.00
H	Depreciation	281.00	1500.00	400.00	500.00
	Total	6822.00	10736.00	9276.00	11000.00

ARANTHANGI MUNICIPALITY

REVISED ESTIMATE 2010-2011 BUDGET ESTIMATE FOR THE YEAR 2011-2012

WATER SUPPLY AND DRAINAGE FUND

Code No	Account Head	Actuals for 09-10 as per income and expenditure accounts	Budget estimate for 10-11	Revised Estimate for 10-11	Budget estimate for 11-12
	RECEIPTS	(Rupees in Thousand)			
1002	Tax	1643.00	1518.00	3378.00	3484.00
1005	Excess coll.	0.00	0.00	0.00	0.00
1044	Other fees	5.00	20.00	20.00	30.00
1045	Other income	346.00	100.00	85.00	50.00
1054	Copy application fees	-	-	-	-
1055	Penalty and Bank charges for Dishonored cheques	-	-	-	-
1056	Law charges and court cost Recoveries	-	-	-	-
1057	profit on sale assets	-	-	-	-
1059	Sale of silt	-	-	-	-
1061	Sale of unserviceable stock and stores	-	-	-	-
1062	Sale of scraps	-	-	-	-
1063	Sale of products	-	-	-	-
1066	Miscellaneous recoveries	-	-	-	-
1067	Interest on investments/ fixed deposits	-	-	-	-
1068	interest from Bank	23.00	50.00	49.00	60.00
1069	Projects overhead Appropriation-Expense	16.00	20.00	10.00	20.00
1070	Orjectws overhead appropriation interest	-	-	-	-
1071	Interest on staff advance	-	-	-	-
1074	Deposits lapsed	-	-	-	-
1081	water supply connections	1022.00	1000.00	151.00	350.00
1082	Water supply/Drainage connecting charges	270.00	400.00	300.00	400.00
1083	Water charges/Tap rate charages	3152.00	4500.00	3232.00	4102.00
1084	Water through out Lorry	42.00	75.00	60.00	80.00
1087	Specific maintenance grant	-	-	-	-
4001	New deficiency for the year	303.00	3053.00	1991.00	2424.00
	TOTAL	6822.00	10736.00	9276.00	11000.00

ARANTHANGI MUNICIPALITY
BUDGET ESTIAMTE FOR THE YEAR 2010-2011
WATER SUPPLY & DRAINAGE FUND
EXPENDITURE

Code No.	Account Head	Actuals for 09-10 as per income and expenditure accounts	Budget estimate for 10-11	Revised Estimate for 10-11	Budget estimate for 11-12
		(Rupees in Thousand)			
2001-10	Pay and allowance	2633.00	3000.00	2932.00	3500.00
2011	Ex-Gratia/Bonus	56.00	75.00	48.00	60.00
2012	Travel Expenses	-	20.00	10.00	20.00
2013	Leave Travel concession	-	-	-	-
2014	Supply of uniform	-	-	-	-
2015	Telephone charges	-	30.00	15.00	30.00
2016	Light vehicle Maintenance	266.00	300.00	295.00	370.00
2017	Legal charges	-	-	-	-
2018	Stationery & printing	-	-	-	-
2019	Advertisement charges	-	-	-	-
2020	Other Expenses	655.00	50.00	50.00	69.00
2021	Property tax vacancy remission	-	-	-	-
2022	Provision for Doubtful collection of Revenue items	-	200.00	150.00	200.00
2023	Irrecoverable revenue items - Written off	-	300.00	150.00	200.00
2024	M.O Commission (Pension)	-	-	-	-
2025	Conveyance charges	-	-	-	-
2027	Interest charged by the Bank	1.00	1.00	1.00	1.00
2028	Bank charges	-	-	-	-
2029	Government loan	-	-	-	-
2030	Lapsed Deposit-Refund	-	-	-	-
2031	Pension	-	-	-	-
2032	Commuted value of pension	-	-	-	-
2033	Death-cum-Retirement gratuity	-	-	-	-
2034	Special provident fund-Cum Gratuity scheme-contribution	-	10.00	-	-
2035	Group insurance scheme management contribution	-	-	-	-
2036	Audit fees	-	-	-	-
2037	Loss on sale of Asset	-	-	-	-
2038	Depreciation	281.00	1500.00	400.00	500.00
2040	Municipal Contribution to other funds/Scheme	-	300.00	300.00	400.00
2042	Hospital stoppages/Reimbursement of medical expenses	-	-	-	-
2048	Electricity consumption charges for office Buildings	-	-	-	-
2049	Maintenance of office Buildings	-	-	-	-
2050	Repairs & Maintenance of Office Tools and plants	-	-	-	-
2051	Training programmed Expenses	-	-	-	-
2055	Staff welfare expenses	-	-	-	-
2061	Sitting Fees/Honorarium for the councilors	-	-	-	-
	C/F	3892.00	5786.00	4351.00	5350.00

	B/F	3892.00	5786.00	4351.00	5350.00
2063	Expenses on Hospitality entertainment	-	-	-	-
2065	Election Expenses	-	-	-	-
2070	Heavy vehicle Maintenance	104.00	300.00	500.00	600.00
2075	Repair & Maintenance buildings	-	-	-	-
2077	Repairs & Maintenance, instruments - plant & Machinery	-	200.00	400.00	500.00
2086	Power charges for sewerage system, pumping station	-	-	-	-
2087	Power charges for water charges	2216.00	4000.00	3575.00	4000.00
2090	Wages	-	-	-	-
2091	Stores-Written off	-	-	-	-
2125	Maintenance expenses - water supply system/Sewerage system	313.00	300.00	300.00	400.00
2128	Royalty	-	-	-	-
2129	Maintenance charges to TWAD Board/Metro water/Water cess to Tamil nadu Pollution control board	297.00	150.00	150.00	150.00
2130	Hire charges for supply of water through private lorries/Tankers	-	-	-	-
4001	Net surplus for the year	-	-	-	-
	TOTAL	6822.00	10736.00	9276.00	11000.00

ARANTHANGI MUNICIPALITY
BUDGET ESTIMATE FOR THE YEAR 2010-2011
WATER SUPPLY & DRAINAGE FUND
CAPITAL ACCOUNT

Code No.	Account Head	Actuals for 09-10 as per income and expenditure accounts	Budget estimate for 10- 11	Revised Estimate for 10-11	Budget estimate for 11-12
		(Rupees in Thousand)			
	RECEIPTS				
4054	Contribution by Municipal Fund	-	-	-	-
4012	Contribution by private parties	-	-	-	-
4014	Grants from Government	-	-	-	-
	(1) Grant for specific projects	-	-	-	-
	(2) 10th finance commission Grant	-	-	-	-
	(3) National Urban Development programmed grant	-	-	-	-
	(4) Decentralized District Plan Grant	-	-	-	-
	(5) M.L.A, L.A.D Grant	-	-	-	-
	(6) Panchayat name Panchayat Grant by the collector	-	-	-	-
	(7) M.P L.A.D grant	-	-	-	-
	(8) Any other grant like megacity project (grant)	-	-	-	-
	LOAN				
4004	(1) Government Loan	-	-	-	-
	(2) Megacity projects - loan	-	-	-	-
4005	Loan from HUDCO	-	-	-	-
4006	Loan from TUFIDCO	-	-	-	-
4007	Loan from TNUIFSL	-	-	-	-
4008	Loan from other financial institution (Lic, Bank etc.,)	-	-	-	-
	TOTAL	-	-	-	-
	EXPENDITURE				
	(Assets created to be created)				
3101	Land for Water supply/Sewage farm	-	-	-	-
3102	Buildings including Municipal/corporation secondary school Building & their extension	494.67	494.67	494.67	494.67
3106	Heavy vehicles	507.05	507.05	507.05	507.05
3107	Light vehicles	1.11	1.11	1.11	1.11
3108	other Vehicles	-	-	-	-
3109	Furniture, Fixures & Office/School	-	-	-	-
3111	Electrical installations - other like under ground cables, sub stations'.	-	-	-	-
3112	Plant & machineries -road roller mixing plant, heat master	128.20	128.20	128.20	128.20
3118	Public fountains	128.53	128.53	128.53	128.53
3132	Head water works construction, OHTS water supply mains, distribution mains	2788.48	3188.48	2788.48	3188.48
3133	Drainage and sewerage pipes conduits channels etc.,	-	-	-	-
3134	Ground water wells/Bore wells	1256.01	1506.01	2827.01	3000.01
3135	Hand pumps	1116.00	1416.00	1210.00	1500.00
3136	Reservoirs	-	-	-	-
3137	Sullage water removal tankers	-	-	-	-
3138	Other items of asset (Specify the assets that will be acquired for water supply or Drainage scheme)	-	-	-	-
	Total	6420.05	7370.05	8085.05	8948.05

ARANTHANGI MUNICIPALITY
REVISED ESTIMATE 2010-2011 BUDGET ESTIMATE FOR THE YEAR 2011-2012
WATER SUPPLY AND DRAINAGE FUND
CAPITAL ACCOUNT

Code No.	Account Head	10 as per income and expenditure accounts	Budget estimate for 10-11	Revised Estimate for 10-11	Budget estimate for 11-12
	CAPITAL ADVANCES		(Rupees in Thousand)		
	Recoveries				
3028	Festival Advances	15.00	50.00	35.00	50.00
3031	Education Advance	-	-	-	-
3039	Warm cloth advance	-	-	-	-
3042	Bi-cycle advance	-	-	-	-
3043	Motor cycle advance	-	-	-	-
3044	Car advance	-	-	-	-
3045	Marriage Advance	-	50.00	-	50.00
3046	House building advance	-	-	-	-
	Total	15.00	100.00	35.00	100.00
	OUT GOINGS (Payments)				
3028	Festival Advances	18.00	35.00	34.00	35.00
3031	Education Advance	-	50.00	-	50.00
3039	Warm cloth advance	-	-	-	-
3042	Bi-cycle advance	-	-	-	-
3043	Motor cycle advance	-	-	-	-
3044	Car advance	-	-	-	-
3045	Marriage Advance	-	50.00	-	50.00
3046	House building advance	-	-	-	-
	Total	18.00	135.00	34.00	135.00
	CAPITAL DEPOSITS				
	Collections, Remittances & Recoveries				
4016	Tender Deposits - Contractors	-	-	-	-
4017	Tender Deposits - Suppliers	-	-	-	-
4018	Security Deposits - Revenue	-	-	-	-
4020	Tender Deposits-others	-	30.00	-	30.00
	Total	0.00	30.00	0.00	30.00
	CAPITAL DEPOSITS				
	OUT GOINGS (REFUNDABLE)				
4016	Tender Deposits - Contractors	-	-	-	-
4017	Tender Deposits - Suppliers	-	-	-	-
4018	Security Deposits - Revenue	-	-	-	-
4020	Tender Deposits-others	-	-	-	-
	TOTAL	-	-	-	-
	LOAN REPAYMENT OUTGOINGS				
	(Refunded to be refunded)				
4004	(1) Government Loan	-	-	-	-
	(2) Megacity projects - loan	-	-	-	-
4005	Loan from HUDCO	-	-	-	-
4006	Loan from TUFIDCO	-	-	-	-
4007	Loan from TNUIFSL	-	-	-	-
4008	Loan from other financial institution (Lic, Bank etc.)	-	-	-	-
		-	-	-	-

ARANTHANGI MUNICIPALITY
ELEMENTARY EDUCATION FUND
REVEISED ESTIMATE 2010-2011 BUDGET ESTIMATE FOR THE YEAR 2011-2012

Code No.	Account Head	Actuals for 09--10 as per income and expenditure accounts	Budget estimate for 10-11	Revised Estimate for 10-11	Budget estimate for 11-12.
	INCOME	(Rupees in Thousand)			
1003	Education tax	2,055.00	1889.00	2111.00	2178.00
1005	Excess Collection	0.00	0.00	0.00	0.00
1044	Other fees	-	-	-	-
1045	Other income	19.00	5.00	4.00	5.00
1053	Transfer from Devolution fund	-	-	-	-
1067	Interest on investments/Fixed deposits	-	-	-	-
1068	Interest from Bank	93.00	65.00	66.00	70.00
1069	Projects over head appropriation expenses	153.00	-	-	-
1070	Projects overhead appropriation interest	-	-	-	-
4001	New deficiency for the year	-	-	-	-
	Total	2320.00	1959.00	2181.00	2253.00
	EXPENDITURE	-	-	-	-
2001-10	Pay and allowance	-	-	-	-
2020	Other expenses	-	10.00	-	10.00
2022	Provision for dueful collection	-	150.00	200.00	200.00
2023	Irrecoveble Written off	-	150.00	200.00	240.00
2033	Death cum retirement gratuity	-	-	-	-
2034	S.P.F contribution	-	-	-	-
2035	G.I.S management contribution	-	-	-	-
2038	Depracation	125.00	100.00	150.00	150.00
2048	Electricity consumption charges for elementary buildings	-	-	-	-
2126	Repairs & maintenance of elementary school buildings	-	50.00	50.00	50.00
4001	Net surplus for the year	2195.00	1499.00	1581.00	1603.00
	TOTAL	2320.00	1959.00	2181.00	2253.00
	CAPITAL ACCOUNT				
	RECEIPTS				
4011	Contribution from Municipal fund (transfer of education Tax, transfer from Revenue fund Etc)	935.00	1000.00	1035.00	1325.00
	EXPENDITURE				
3102	Building new construction	2973.00	3200.00	2850.00	4500.00

ARANTHANGI MUNICIPALITY
BUDGET AT A GLANCE
ABSTRACT OF ELEMENTARY EDUCATION FUND
REVISED ESTIMATE 2010-2011 BUDGET ESTIMATE 2011-2012
INCOME AND EXPENDITURE

Sl.No.	A/C Head	Actuals for 09-10 as per income and expenditure accounts	Budget estimate for 10-11	Revised Estimate for 10-11	Budget estimate for 11-12
	Income	(Rs. In thousands)			
A	Education tax	2055.00	1889.00	2111.00	2178.00
B	Other taxes	-	-	-	-
C	Assigned Revenue	-	-	-	-
D	Devolution fund	-	-	-	-
E	Sercie charges and fees	-	-	-	-
F	Grants and contributions	-	-	-	-
G	Sale and Hire charges	-	-	-	-
H	Other income	265.00	70.00	70.00	75.00
	Total	2320.00	1959.00	2181.00	2253.00
	EXPENDITURE				
A	Personnel cost				
	(I) Salaries	-	-	-	-
	(ii) Others	-	-	-	-
B	Terminal and Retirement benefits	-	-	-	-
C	Operating Expenses	-	-	-	-
D	Repairs and Maintenance Expenses	-	-	-	-
E	Programmed Expenses	-	-	-	-
F	Administrative Expenses	-	60.00	50.00	60.00
G	Finance expensed	-	300.00	400.00	440.00
H	Depreciation	125.00	100.00	150.00	150.00
	Net surplus for the year	2195.00	1499.00	1581.00	1603.00
	Total	2320.00	1959.00	2181.00	2253.00

அறந்தாங்கி நகர்மன்ற தீர்மான எண்.230 நாள்.25.02.2011
உண்மை நகல்

பொருள்:

இந்நகராட்சியின் 2010-2011 ம் ஆண்டிற்கான திருத்திய வரவு-செலவு திட்ட மதிப்பீடு மற்றும் 2011-2012 ம் ஆண்டிற்கான வரவு-செலவு மதிப்பீடு அறிக்கை (BUDGET) மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்படுகிறது..

அலுவலக குறிப்பு:-

ஒப்புதல் அளிக்கலாம்

தீர்மான எண்:-230

நாள்:-25-02-2011

ஒப்புதல் அளிக்கப்பட்டது

ஓம்/- பழ.மாரியப்பன்
நகர்மன்ற தலைவர்
அறந்தாங்கி நகராட்சி

//உண்மை நகல்//

ஆணையர்
அறந்தாங்கி நகராட்சி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

அனுப்புநர்

ப.அசோக்குமார், எம்.எஸ்ஸி.எம்பில்
ஆணையர்,
நகராட்சி அலுவலகம்,
அறந்தாங்கி.

பெறுநர்

நகராட்சி நிர்வாக
மண்டல இயக்குனர்,
தஞ்சாவூர்

ந.க.எண் 202/2011/பி நாள்:18.03.2011

அய்யா,

பொருள்: வரவு-செலவு திட்டம் - அறந்தாங்கி
நகராட்சி -2010-2011 ஆம் ஆண்டு
திருத்திய மதிப்பீடு மற்றும் 2011-
2012 ஆம் ஆண்டு திட்ட மதிப்பீடு அறிக்கை
சமர்ப்பித்தல் - தொடர்பாக

பார்வை: 1) வரவு செலவு திட்ட அறிக்கை
2) இந்நகர் மன்ற நிர்மானம் எண் 230
நாள் 25.02.2011

- 0 -

இந்நகராட்சியின் 2010-2011 ஆம் ஆண்டுக்கான திருத்திய
மதிப்பீடு மற்றும் 2011-2012 ஆம் ஆண்டிற்கான திட்ட மதிப்பீடு
அறிக்கையினை தயார் செய்து உரிய அனுமதிக்கு இத்துடன்
இணைத்து அனுப்பியுள்ளேன் என்பதை பணிவுடன்
தொரிவித்துக்கொள்கிறேன்.

ஆணையர்
அறந்தாங்கி நகராட்சி

இணைப்பு - 2010-11 ஆண்டு திருத்திய
மதிப்பீடு மற்றும் 2011-12 ஆண்டு
திட்ட மதிப்பீடு - (3)